

1753

Serial No. :.....

வரிசை எண்:

Sathish

(Indomd)

**REGISTER FOR MAINTENANCE OF DAY TO DAY ACCOUNTS OF
ELECTION EXPENDITURE BY CONTESTING CANDIDATES**

தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் அன்றாடச் செலவு குறித்த
கணக்குகளை வைத்து வருவதற்கான பதிவேடு

Signature of the District Election Officer.

Collector of.....District.

மாவட்டத் தேர்தல் அதிகாரியின் கையொப்பம்.

.....மாவட்ட ஆட்சித் தலைவர்.

9965249572

Annexure E1
இணைப்பு E1

(Part A)
(பாகம் A)

Register for Maintenance of Day to Day Accounts of Election Expenditure by Contesting Candidates
தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் அன்றாடச் செலவு குறித்த கணக்குகளை வைத்து வருவதற்கான பதிவேடு

Name of the Candidate:
வேட்பாளரின் பெயர்: **M. Sathish**

Name of Political Party, if any:
ஏதேனும் அரசியல் கட்சியைச் சார்ந்தவராக இருப்பின் அதன் பெயர்: **சீலட்சுரி.**

Constituency from which contested:
போட்டியிட்ட தொகுதியின் பெயர்: **19, திருச்சி (சூ)**

Date of Declaration of Result:
தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட நாள்:

Name and address of Election Agent:
தேர்தல் முகவரின் பெயரும் முகவரியும்: **D. SATHIESTHICUMAR S/o DAMODHARAN ATIN, SUBBAMMAL
LAYANT, KATTOOL, METTUPALAYAM,**

Total expenditure incurred/authorized:
செய்யப்பட்ட/செய்ய அதிகாரமளிக்கப்பட்ட மொத்தச் செலவு:

(From the date of nomination to the date of declaration of result of election, both dates inclusive)
(வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட நாள் முதல், தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட நாள் வரை, இரு நாட்களும் உட்பட)

1	2			3	4	5	6	7	8	9
Date of expenditure/ event செலவு செய்யப்பட்ட நாள்/நிகழ்வு	Nature of expenditure செலவின் தன்மை			Total Amount in Rupees (paid + outstanding) மொத்த செலவு தொகை ரூபாயில் (செலுத்தப்பட்டது + நிலுவையாக உள்ளது)	Name and address of payee தொகை வழங்கியவரின் பெயரும் முகவரியும்	Bill No. / Voucher No. and date பட்டி எண்/ ரசீது எண் மற்றும் நாள்	Amount incurred/authorized by candidate or his election agent வேட்பாளர் செய்த செலவு/அவருடைய தேர்தல் முகவருக்கு அனுமதி அளிக்கப்பட்ட செலவு	Amount incurred/authorized by political party and name of political party அரசியல் கட்சி செய்த செலவு மற்றும் அக்கட்சியில் அதிகாரமளிக்கப்பட்ட செலவுத் தொகை (அந்த அரசியல் கட்சியின் பெயர்)	Amount incurred/authorized by other individual/ association/body/any other (mention full Name and Address) செலவு செய்த/செலவு செய்ய அதிகாரமளித்த நபரின்/சங்கத்தின்/அமைப்பின்/ ஏதேனும் இருப்பின் பெயர் (முழுப் பெயரையும் முகவரியையும் குறிப்பிடுக)	Remarks, if any குறிப்புரை (ஏதேனும் இருப்பின்)
	Description விளக்கம்	Qty. அளவு	Rate per unit யூனிட் ஒன்றின் விலை							
27/04/24	வேட்புச் சூழல்			12,500/-	19, திருச்சி 3106 மெட்டூர்	-	-	-	-	-

1	2			3	4	5	6	7	8	9
Date of expenditure/ செலவு செய்யப்பட்ட நாள்/திகழ்வு	Nature of expenditure/ செலவின் தன்மை			Total Amount in Rupees (paid + outstanding) / மொத்த செலவு தொகை ரூபாயில் (செலுத்தப்பட்டது + திரியவேண்டியவை உள்ளது)	Name and address of payee / வழங்கியவரின் பெயரும் முகவரியும்	Bill No. / Voucher No. and date / பட்டி எண்/ ரசீது எண் மற்றும் நாள்	Amount incurred/authorized by candidate or his election agent / வேட்பாளர் செய்த செலவு/அவருடைய தேர்தல் முகவருக்கு அனுமதி அளிக்கப்பட்ட செலவு	Amount incurred/authorized by political party and name of political party / அரசியல் கட்சி செய்த செலவு மற்றும் அக்கட்சியில் அதிகாரமளிக்கப்பட்ட செலவுத் தொகை (அந்த அரசியல் கட்சியின் பெயர்)	Amount incurred/authorized by other individual/ association/body/any other (mention full Name and Address) / செலவு செய்த/செலவு செய்ய அதிகாரமளித்த நபரின்/சங்கத்தின்/அமைப்பின்/ ஏதேனும் இருப்பின் பெயர் (முழுப் பெயரையும் முகவரியையும் குறிப்பிடுக)	Remarks, if any / குறிப்புரை (ஏதேனும் இருப்பின்)
	Description / விளக்கம்	Qty. / அளவு	Rate per unit / யூனிடின் ஒன்றின் விலை							
27/3/24	பெட்டி சந்திரன் செய்தல் சந்திரன்			RS 2000/-	சந்திரன் செய்தல்	-	-	-	-	-
27/3/24	பெட்டி சந்திரன் செய்தல்			RS 2500/-	சந்திரன் செய்தல்	-	-	-	-	-
28/3/24	பெட்டி சந்திரன் செய்தல்			RS 2000/-	சந்திரன் செய்தல்	-	-	-	-	-
28/3/24	பெட்டி சந்திரன் செய்தல்			RS 2500/-	சந்திரன் செய்தல்	-	-	-	-	-





1	2			3	4	5	6	7	8	9
Date of expenditure/event செலவு செய்யப்பட்ட நாள்/நிகழ்வு	Nature of expenditure செலவின் தன்மை			Total Amount in Rupees (paid + outstanding) மொத்த செலவு தொகை ரூபாயில் (செலுத்தப்பட்டது + திருவாயாக உள்ளது)	Name and address of payee வழங்கியவரின் பெயரும் முகவரியும்	Bill No. / Voucher No. and date பட்டி எண்/ ரசீது எண் மற்றும் நாள்	Amount incurred/authorized by candidate or his election agent வேட்பாளர் செய்த செலவு/அயருடைய தேர்தல் முகவருக்கு அனுமதி அளிக்கப்பட்ட செலவு	Amount incurred/authorized by political party and name of political party அரசியல் கட்சி செய்த செலவு மற்றும் அக்கட்சியில் அதிகாராளனிடம் அளிக்கப்பட்ட செலவுத் தொகை (அந்த அரசியல் கட்சியின் பெயர்)	Amount incurred/authorized by other individual/ association/body/any other (mention full Name and Address) நபரின்/சங்கத்தின்/அமைதியின்/ ஏதேனும் இருப்பின் பெயர் (முழுப் பெயரையும் முகவரியையும் குறிப்பிடுக)	Remarks, if any குறிப்புகள் (ஏதேனும் இருப்பின்)
	Description விளக்கம்	Qty. அளவு	Rate per unit பூனிட ஒன்றின் விலை							
28/12/24	வேலுபுத்தூர் பரந்தாமன் சங்கம்			Rs 2000/-	சங்கம்					
27/12/24	வேலுபுத்தூர் சங்கம்			12500	பரந்தாமன் சங்கம்	1	12500 (candidate)			
29/12/24	வேலுபுத்தூர் சங்கம்			3000	பரந்தாமன் சங்கம்		3000 (candidate)			
29/12/24	வேலுபுத்தூர் சங்கம்			2000/-	பரந்தாமன் சங்கம்		2000/-			
28/12/24	வேலுபுத்தூர் சங்கம்			2000/-	பரந்தாமன் சங்கம்		2000/-			
28/12/24	வேலுபுத்தூர் சங்கம்			2000/-	பரந்தாமன் சங்கம்		2000/-			

1	2			3	4	5	6	7	8	9
Date of expenditure/event செலவு செய்யப்பட்ட நாள்/நிகழ்வு	Nature of expenditure செலவின் தன்மை			Total Amount in Rupees (paid + outstanding) கொத்த செலவு தொகை ரூபாயில் (செலுத்தப்பட்டது + நிலுவையாக உள்ளது)	Name and address of payee வழங்கியவரின் பெயரும் முகவரியும்	Bill No. / Voucher No. and date பட்டி எண்/ ரசீது எண் மற்றும் நாள்	Amount incurred/authorized by candidate or his election agent வேட்பாளர் செய்த செலவு/அவருடைய தேர்தல் முகவருக்கு அனுமதி அளிக்கப்பட்ட செலவு	Amount incurred/authorized by political party and name of political party அரசியல் கட்சி செய்த செலவு மற்றும் அக்கட்சியில் அதிகாரமளிக்கப்பட்ட செலவுத் தொகை (அந்த அரசியல் கட்சியின் பெயர்)	Amount incurred/authorized by other individual/ association/body/any other (mention full Name and Address) செலவு செய்த/செலவு செய்ய அதிகாரமளித்த நபரின்/சங்கத்தின்/அமைதியின்/ ஏதேனும் இருப்பின் பெயர் (முழுப் பெயரையும் முகவரியையும் குறிப்பிடுக)	Remarks, if any குறிப்புகள் (ஏதேனும் இருப்பின்)
	Description விளக்கம்	Qty. அளவு	Rate per unit யூனிட் ஒன்றின் விலை							
28/4/24	வேலூரில் அரிசை அணி தொடர் அங்குலி தொய்		2500/-	2500/-	சிந்தா பரிணாம தொழில் செயலகம்		2500/- Candidate			
28/3/24	வேலூரில் அரிசை அங்குலி தொய்		2000/-	2000/-	சிந்தா பரிணாம தொழில் செயலகம்		2000/- Candidate			
28/4/24	2		500	500	செவ்வாறு;		500/ Candidate			
4/4/24	2		900	900	செவ்வாறு;		900/ Candidate			
5/4/24	2		1000	1000	செவ்வாறு;		1000/ Candidate			
6/4/24	2									

1	2		3	4	5	6	7	8	9
Date of expenditure/event தேயிற்/பெயிற்/நாள்/நாள்	Nature of expenditure செலவிற்கு நன்மை		Total Amount in Rupees (paid + outstanding) கொடுத்த செலவு/தொகை ரூபாயில் (செலுத்தப்பட்டது/நிறுத்தப்படாத உள்ளது)	Name and address of payee பெறுகியவரின் பெயரும் முகவரியும்	Bill No. / Voucher No. and date பட்டி எண்/ரசீது எண்/மற்றும் நாள்	Amount incurred/authorized by candidate or his election agent கேட்டாளர் செய்த செலவு/அங்குசைய தேர்தல் முகவருக்கு அனுமதி அளிக்கப்பட்ட செலவு	Amount incurred/authorized by political party and name of political party அரசியல் கட்சி செய்த செலவு/மற்றும் அக்கட்சியில் அதிகாரமளிக்கும் அரசியல் கட்சியின் பெயர்	Amount incurred/authorized by other individual/association/body/any other (mention Full Name and Address) நபரின்/சங்கத்தின்/அமைதியின்/எதேனும் இருவரின் பெயர் (முழுப் பெயரையும் முகவரியையும் குறிப்பிடுக)	Remarks, if any குறிப்பு (எதேனும் இருப்பின்)
	Description விவரம்	Qty. அளவு	Rate per unit ஒன்றிற்கு விலை						
7/4/24	உணவு/பேரவை உணவு		2000	உணவு/பேரவை பேரவை	-	2000/- Candidate			
8/4/24	உணவு/பேரவை		3000	உணவு/பேரவை பேரவை	-	3000/- Candidate			
8/4/24	உணவு/பேரவை உணவு		1500	உணவு/பேரவை பேரவை	-	1500/- Candidate			
8/4/24	உணவு/பேரவை		3000	உணவு பேரவை	-	3000/- Candidate	9550		
10/4/24	உணவு/பேரவை உணவு		1500	உணவு/பேரவை பேரவை	-	1500/- Candidate			
10/4/24	உணவு/பேரவை		500	உணவு/பேரவை பேரவை	-	500/- Candidate			
10/4/24	உணவு/பேரவை		1000	உணவு பேரவை	-	1000/- Candidate			

INSPECTED ON 12/04/2024

12,500

1	2	3	4	5	6	7	8	9	
Date of expenditure/event செலவு செய்யப்பட்ட நாள்/திகழ்வு	Nature of expenditure செலவின் தன்மை	Total Amount in Rupees (paid + outstanding) பொத்த செலவு தொகை ரூபாயில் (செலுத்தப்பட்டது + திரும்பவேண்டிய உள்ளது)	Name and address of payee தொகை வழங்கியவரின் பெயரும் முகவரியும்	Bill No. / Voucher No. and date பட்டி எண்/ ரசீது எண் மற்றும் நாள்	Amount incurred/authorized by candidate or his election agent வேட்பாளர் செய்த செலவு/அனுமதி தேர்தல் முகவருக்கு அனுமதி அளிக்கப்பட்ட செலவு	Amount incurred/authorized by political party and name of political party அரசியல் கட்சி செய்த செலவு மற்றும் அக்கட்சியில் அதிகாரமளிக்கப்பட்ட செலவுத் தொகை (அந்த அரசியல் கட்சியின் பெயர்)	Amount incurred/authorized by other individual/ association/body/any other (mention full Name and Address) செலவு செய்த/செலவு செய்ய அதிகாரமளித்த நபரின்/சங்கத்தின்/அமைப்பின்/ ஏதேனும் இருவரின் பெயர் (முழுப் பெயரையும் முகவரியையும் குறிப்பிடுக)	Remarks, if any குறிப்புரை (ஏதேனும் இருப்பின்)	
	Description விளக்கம்	Qty. அளவு	Rate per unit யூனிட ஒன்றின் விலை	UPTO 09/04/2024 (INSPECTED ON 12/04/2024)					
				TOTAL EXPENDITURE AS PER CANDIDATE'S REGISTER			Rs. 35900		
				TOTAL EXPENDITURE AS PER SOR			Rs. 12980		
				DIFFERENCE			<u>Rs. 22,920</u>		
	EXPENDITURE AS PER CANDIDATE'S REGISTER IS HIGHER THAN SOR. SOR HAS BEEN ACCORDINGLY RECONCILED BY ACCEPTING CANDIDATE EXPENDITURE.								
	TOTAL EXPENDITURE UPTO 09/04/2024 IS Rs. 35900/- ✓								
	AMOUNT PAID		Rs. 35900/-						
	AMOUNT PAYABLE		Rs. 0/-						
			0/-						
				 EXPENDITURE OBSERVER (RUDHAGAI / COONGOR / GUDALUR) 19-THE NILGIRIS PC		 EXPENDITURE OBSERVER (METUPPALAYAM / AVINASHI / V. SAGAR) 19-THE NILGIRIS PC		 AEO (AEO)	
	 CANDIDATE AGENT								

(Part B)

(பாகம் B)

Cash Register for Maintenance of Day to Day Accounts by Contesting Candidates

தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் அன்றாடச் செலவு குறித்த கணக்குகளை வைத்து வருவதற்கான ரொக்கப் பதிவேடு

Name of the Candidate:

வேட்பாளரின் பெயர்:

Constituency from which contested:

போட்டியிட்ட தொகுதியின் பெயர்:

Date of Declaration of Result:

தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட நாள்:

Name and address of Election Agent:

தேர்தல் முகவரின் பெயரும் முகவரியும்:

(From the date of nomination to the date of declaration of result of election, both dates inclusive)

(வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட நாள் முதல், தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட நாள் வரை, இது நாட்களும் உட்பட)

M. SATHISH

19, திருவாரூர் (ஆன்)





Name of Political Party, if any :

ஏதேனும் அரசியல் கட்சியை சார்ந்தவராக இருப்பின் அதன் பெயர்:

AIADMK

D. SATHIESHKUNAR 36 DAMODARAN, 47/17, SUBBANMAL
LAKSHMI KATTOOR, KATTAIPATIYAN

Receipt வரவுகள்				Payment செலுத்தப்பட்ட தொகை				Balance Amount எஞ்சியுள்ள தொகை	Remarks, if any குறிப்புகள் (ஏதேனும் இருப்பின்)
Date நாள்	Name and address of person/party/association/body/any other from whom the amount received தொகை பெறப்பட்ட நபரின்/அரசியல் கட்சியின்/சங்கத்தின்/பிற அமைப்புகளின் பெயர் மற்றும் முகவரி	Receipt No. ரசீது எண்	Amount தொகை	Bill No / Voucher No. and Date பட்டி எண்/ரசீது எண் மற்றும் நாள்	Name of Payee and Address தொகுதியினர் பெயர் மற்றும் முகவரி	Nature of Expenditure செலவின் தன்மை	Amount தொகை		
1	2	3	4	5	6	7	8	9	10
27/12/24	Self	-	50,000	-	-	-	-	50,000	
27/12/24	Self	-	-	1	செலுத்தப்பட்ட தொகை 15000/-	செலுத்தப்பட்ட தொகை 15000/-	12500/-	37500	
27/12/24	Self	-	-	-	செலுத்தப்பட்ட தொகை 2000/-	செலுத்தப்பட்ட தொகை 2000/-	2000/-	35,500/-	

Receipt வரவுகள்		Payment செலுத்தப்பட்ட தொகை					Balance Amount எஞ்சியுள்ள தொகை	Remarks, if any குறிப்புகள் (ஏதேனும் இருப்பின்)	
Date நாள்	Name and address of person/party/association/body/any other from whom the amount received தொகை பெறப்பட்ட நபர்/அரசியல் கட்சியின்/சங்கத்தின்/பிற அமைப்புகளின் பெயர் மற்றும் முகவரி	Receipt No. ரசீது எண்	Amount தொகை	Bill No./Voucher No. and Date பட்டி எண்/ரசீது எண் மற்றும் நாள்	Name of Payee and Address தொகை பெறப்பட்டவரின் பெயர் மற்றும் முகவரி	Nature of Expenditure செலவின் தன்மை	Amount தொகை	Places at which or person with whom the balance is kept (if cash is kept at more than one place/persons, mention name and balance available) எஞ்சியுள்ள தொகை எந்தெந்த இடங்களில் அல்லது எந்தெந்த நபரிடம் உள்ளது என்பது (ஒன்றுக்கும் மேற்பட்ட இடத்தில்/நபர்களிடம் கொக்கம் ஏதேனும் இருந்தால் அவர்களின் பெயர் மற்றும் அவர்களிடம் எஞ்சியுள்ள தொகை விவரத்தைக் குறிப்பிடவும்)	Any expense mentioned in column 7 of this table and not mentioned in column 2 of table of Part-A should be clarified here இந்த அட்டவணைபின் 7ம் நெடும்பத்தியில் குறிப்பிடப்படாத யாதொரு செலவு மற்றும் பகுதி-A அட்டவணைபின் 2ம் நெடும்பத்தியில் குறிப்பிடப்படாத யாதொரு செலவு பற்றி, இங்கு விளக்கம் அளிக்க வேண்டும்.
1	2	3	4	5	6	7	8	9	10
28/3/24	Self	-	-	-	Government General Dining Coonoor Coonoor	2000/-	33,500/-		
28/3/24	Self	-	-	-	Government General Dining Coonoor Coonoor	2500/-	31,000/-		
28/3/24	Self	-	-	-	Government General Dining Coonoor Coonoor	2000/-	29,000/-		
INSPECTED ON 12/04/2024									
 EXPENDITURE OBSERVER MUDHAGAI / COONNOR / GUDALUR 19-THE NILGIRIS PC		 EXPENDITURE OBSERVER (METUPPALAYAM / VINASHI / V. SAGAR) 19-THE NILGIRIS PC				 AEO(HQ) 12/4/24		 CANDIDATE/ AGENT	

(Part C)
(பாகம் C)

Bank Register for Maintenance of Day to Day Accounts by Contesting Candidates

தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் அன்றாடச் செலவு குறித்த கணக்குகளை வைத்து வருவதற்கான வங்கிப் பதிவேடு

Name of the Candidate:

M. Sathish

Name of Political Party, if any :

ஏதேனும் அரசியல் கட்சியை சார்ந்தவராக இருப்பின் அதன் பெயர்: *AIADMK*

வேட்பாளரின் பெயர்:

Constituency from which contested:

19, திருச்சி (தேர்)

போட்டியிட்ட தொகுதியின் பெயர்:

Date of Declaration of Result:

தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட நாள்:

Name and address of Election Agent:

D. SATHIRESHIKUMAR Slo DAMODHARAM, ANITA, SUBBAMMAL
LAYOUT, KATTOORI, NATTAIDUVAIYAM

தேர்தல் முகவரின் பெயரும் முகவரியும்:

Name of the Bank:

இயல்புன் சுவண்டிஸ் சிங்கி.

வங்கியின் பெயர்

Branch Address:

வேட்பாளர்மயம் இளம்

வங்கி கிளை முகவரி:

Account No.:

234001000020091

வங்கி கணக்கு எண்:

(From the date of nomination to the date of declaration of result of election, both dates inclusive)

(வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட நாள் முதல், தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட நாள் வரை, இரு நாட்களும் உட்பட)

Deposit வைப்புத் தொகை			Payment செலுத்தப்பட்ட தொகை				Balance எஞ்சியுள்ள தொகை	Remarks, if any குறிப்புகள் (ஏதேனும் இருப்பின்)	
Date நாள்	Name and address of person/party/association/body/any other from whom the amount received/ deposited in Bank யாரிடமிருந்து தொகை பெறப்பட்டதோ அந்த நபரின்/அரசியல் கட்சியின்/சங்கத்தின்/அமைப்பின்/யாதொரு அமைப்பின் பெயர் மற்றும் முகவரி எந்த வங்கியில் தொகை வைப்பீடு செய்யப்பட்டதோ அந்த வங்கியின் பெயர் மற்றும் முகவரி	Cash/Cheque No., Bank name and Branch வங்கியின் மற்றும் வங்கிக் கிளையின் பெயர், ரொக்கம்/காசோலை எண்	Amount தொகை	Cheque No. காசோலை எண்	Name of payee தொகை செலுத்தியவரின் பெயர்	Nature of Expenditure செலவின் தன்மை	Amount தொகை		
1	2	3	4	5	6	7	8	9	10
		Cash	5000/-			உணவு இளம் இளம் இளம் இளம்	3000/-	5000/-	
28/08/24	Self			UPI	D. SATHIRESHIKUMAR, வேட்பாளர்மயம் இளம்		2000/-		

Deposit வைப்புத் தொகை			Payment செலுத்தப்பட்ட தொகை				Balance எஞ்சியுள்ள தொகை	Remarks, if any குறிப்புகள் (ஏதேனும் இருப்பின்)	
Date திகதி	Name and address of person/party/association/body/any other from whom the amount received/deposited in Bank யாரிடமிருந்து தொகை பெறப்பட்டதோ அந்த நபரின்/அரசியல் கட்சியின்/சங்கத்தின்/அமைப்பின்/யாதொரு அமைப்பின் பெயர் மற்றும் முகவரி எந்த வங்கியில் தொகை வைப்பீடு செய்யப்பட்டதோ அந்த வங்கியின் பெயர் மற்றும் முகவரி	Cash/Cheque No., Bank name and Branch வங்கியின் மற்றும் வங்கிக் கிளைவின் பெயர், பொக்கம்/காசோலை எண்	Amount தொகை	Cheque No. காசோலை எண்	Name of payee தொகை செலுத்தியவரின் பெயர்	Nature of Expenditure செலவின் தன்மை	Amount தொகை		
1	2	3	4	5	6	7	8	9	10
		UPI	1000					3000/-	Any expense mentioned in column 7 of this table and not mentioned in column 2 of table of Part-A should be clarified here. இந்த அட்டவணையின் 7ம் நெடும்தலையில் குறிப்பிடப்பட்டுள்ள யாதொரு செலவு மற்றும் பாகம்-A அட்டவணையின் 2ம் நெடும்தலையில் குறிப்பிடப்படாத யாதொரு செலவு பற்றி, இங்கு விளக்கம் அளிக்க வேண்டும்.
14/12		UPI		UPI	Rama Ramesh	Tea Expenses	500	2500/-	
14/12		UPI		UPI	Pramod	Food Expens	900	1600	
14/12		UPI	1000					2600	
14/12	Chelladivas Tiruppur	UPI						7600	
14/12	Benny, Srinmugai	UPI	5000						
14/12		UPI		UPI	AZhanu aleen	Fuel Car Expense Rent	1000	6600	
14/12		UPI		UPI	vijiman	Food oil Tea	2000	4600	

Deposit
வைப்புத் தொகை

Payment
செலுத்தப்பட்ட தொகை

Balance
எஞ்சியுள்ள
தொகை

Remarks, if any
குறிப்புகள் (ஏதேனும்
இருப்பின்)

Name and address of
person/party/association/body/any
other from whom the amount
received/deposited in Bank
யாரிடமிருந்து தொகை பெறப்பட்டதோ
அந்த நபரின்/அரசியல்
கட்சியின்/சங்கத்தின்/அமைப்பின்/யாதொரு
அமைப்பின் பெயர் மற்றும் முகவரி
எந்த வங்கியில் தொகை வைப்பீடு
செய்யப்பட்டதோ அந்த வங்கியின் பெயர்
மற்றும் முகவரி

Cash/Cheque
No., Bank name
and Branch
வங்கியின் மற்றும்
வங்கிக் கிளையின்
பெயர்,
பிராக்கம்/காசோலை
எண்

Amount
தொகை

Cheque
No.
காசோலை
எண்

Name of
payee
தொகை
செலுத்தியவரின்
பெயர்

Nature of
Expenditure
செலவின்
தன்மை

Amount
தொகை

4600

Any expense mentioned in
column 7 of this table and not
mentioned in column 2 of table
of Part-A should be clarified
here.

இந்த அட்டவணையின் 7ம்
நெடும்பத்தியில்
குறிப்பிடப்பட்டுள்ள யாதொரு
செலவு மற்றும் பாகம்-A
அட்டவணையின் 2ம்
நெடும்பத்தியில் குறிப்பிடப்படாத
யாதொரு செலவு பற்றி, இங்கு
விளக்கம் அளிக்க வேண்டும்.

1	2	3	4	5	6	7	8	9	10
8/1/24				UPI	Hanish Jhnao	2000/-	3000/-	4 1600	
8/1/24				UPI	Rama Ramesh	2000/-	1500	100	
8/1/24	Self	UPI	5000/-			2000/-		5100	
8/1/24				UPI	JAYAKSHI	2000/-	5000	100	
9/1/24	mini cbe	UPI	1000					1100	
9/1/24	Self	UPI	2500					3600	
9/1/24				UPI	Hanish Jhnao	Fuel	1500	2100	

INSPECTED ON 09/04/2024

Deposit
வைப்புத் தொகை

Payment
செலுத்தப்பட்ட தொகை

Balance
எஞ்சியுள்ள
தொகை

Remarks, if any
குறிப்புகள் (ஏதேனும்
இருப்பின்)

Date நாள்	Name and address of person/party/association/body/any other from whom the amount received/deposited in Bank யாரிடமிருந்து தொகை பெறப்பட்டதோ அந்த நபரின்/அரசியல் கட்சியின்/சங்கத்தின்/அமைப்பின்/யாதொரு அமைப்பின் பெயர் மற்றும் முகவரி எந்த வங்கியில் தொகை வைப்பீடு செய்யப்பட்டதோ அந்த வங்கியின் பெயர் மற்றும் முகவரி	Cash/Cheque No., Bank name and Branch வங்கியின் மற்றும் வங்கிக் கிளையின் பெயர், ரொக்கம்/காசோலை எண்	Amount தொகை	Cheque No. காசோலை எண்	Name of payee தொகை செலுத்தியவரின் பெயர்	Nature of Expenditure செலவின் தன்மை	Amount தொகை	9	10
10/4/24				UPI	Jeganathan	Ten	500	1600	
10/4/24				UPI	Sharma	Food	1000	600	
<p>INSPECTED ON 12/04/2024 (UPRO 09/04/2024)</p> <p>12-4-24.</p> <p>EXPENDITURE OBSERVER (METUPPA LAYAM / AVINASHI / BV. SAGAR) 19-THE NILGIRIS PC</p> <p>EXPENDITURE OBSERVER (UDHAGAI / COONKOR / GUDALUR) 19-THE NILGIRIS PC</p> <p>AEO (H/O) 12/4/24</p> <p>CANDIDATE/ AGENT 12/4/2024</p>									